

TNPSC துளிகள்

- ❖ BRICS நாடுகளின் தீவிரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பினை வலுப்படுத்துவதற்காக வேண்டி BRICS தீவிரவாத எதிர்ப்புச் செயல்திட்டமானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 - இது குறித்த ஒரு விவாதமானது BRICS அமைப்பின் தீவிரவாத எதிர்ப்புச் செயற் குழுவின் 6வது சந்திப்பில் நடைபெற்றது.
- ❖ மியான்மர் நாட்டு இராணுவமானது அவசர நிலையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
 - இராணுவ அரசானது தன்னை "தற்காலிக அரசு" எனப் பெயரிட்டு மின் ஆங்க் ஹலாய்ங் என்பவரைப் பிரதமராக நியமித்துள்ளது.
- ❖ அசாம் மற்றும் மிசோரம் ஆகிய மாநில முதல்வர்கள் தங்களது மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றமான ஒரு சூழ்நிலையைக் குறைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
 - இந்த இரு மாநிலங்களும் 164.6 கி.மீ. தொலைவிலான பதற்றம் மிக்க எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.

தமிழ்நாடு செய்திகள்

தமிழக சட்டப் பேரவையின் 100வது ஆண்டு நிறைவு

- ❖ செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ள சட்டப்பேரவையின் நூற்றாண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தினைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தொடங்கி வைத்தார்.
- ❖ மேலும் 5 முறை முதலமைச்சராகப் பணியாற்றிய திரு. மு. கருணாநிதி அவர்களின் உருவப் படத்தையும் திரு. கோவிந்த் அவர்கள் திறந்து வைத்தார்.
- ❖ கடந்த 40 ஆண்டுகளில் மாநிலத்தின் ஒரு முக்கிய நபரின் உருவப் படமானது குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- ❖ 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் N. சஞ்சீவ் ரெட்டி அவர்கள் முன்னாள் முதல்வர் K. காமராஜர் அவர்களுடைய உருவப் படத்தைத் திறந்து வைத்தார்.

தேசியச் செய்திகள்

சிக்கிம் பிரிவின்கான நேரடித் தொடர்பு இணைப்பு


- ❖ இந்திய மற்றும் சீன நாட்டு இராணுவங்கள் வடக்கு சிக்கிம் பிரிவில் ஒரு நேரடித் தொடர்பு இணைப்பினை நிறுவியுள்ளன.
- ❖ இப்பகுதியிலுள்ள அசல் எல்லைக் கோட்டுப் பகுதிகளில் நம்பிக்கைத் தன்மையை அதிகரிக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.
- ❖ இந்த நேரடித் தொடர்பு இணைப்பானது, வடக்கு சிக்கிமின் கோங்ரா லா என்ற பகுதியிலுள்ள இந்திய இராணுவத்திற்கும் திபெத்திய தன்னாட்சிப் பகுதியின் கம்பா சாங் என்ற பகுதியிலுள்ள சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் இடையே


நிறுவப் பட்டுள்ளது.


- ❖ இது 3,488 கி.மீ. நீளமான அசல் எல்லைக் கோட்டின் ஊடாக கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு இடையே வழங்கப்பட்டுள்ள வேது நேரடித் தொடர்பு இணைப்பு ஆகும்.
- ❖ தற்போது கிழக்கு லடாக், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகள் ஒவ்வொன்றிலும் இரண்டு நேரடித் தொடர்பு இணைப்புகள் உள்ளன.




இ-ரூபி டிஜிட்டல் பணவழங்கீட்டு முறை

 e-RUPI is a **cashless and contactless** instrument for **digital payment** developed by **National Payments Corporation of India**

 Connects sponsors of the services with beneficiaries & service providers in a **digital manner without any physical interface**

 Assures timely payment **without involvement of any intermediary.**

 It can also be used for **delivering services** meant for **providing drugs & nutritional support under Mother & Child welfare schemes, TB eradication programmes, etc**

- ❖ 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 02 அன்று பிரதமர் நரேந்திர மோடி 'இ-ரூபி டிஜிட்டல் பணவழங்கீட்டு முறை' என்ற ஒரு முறையினைத் தொடங்கி வைத்தார்.
- ❖ இ-ரூபி என்பது இணையவழி ரசீது அடிப்படையிலான ஒரு பணவழங்கீட்டு முறை ஆகும்.
- ❖ இது அரசிற்கும் பயனாளிகளுக்கும் இடையேயான தொடர்புகளை வரையறுக்கச் செய்வதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகும்.
- ❖ இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மற்றும் வேறு எவருக்கும் சென்றடையா வண்ணம் அரசின் நலத் திட்டப் பலன்கள், குறிப்பிட்ட பயனாளிகளை சென்றடைவதை இத்தளம் உறுதி செய்கிறது.

- ❖ இ-ரூபி என்பது பயனாளிகள் பற்று அட்டைகள், டிஜிட்டல் பணவழங்கீட்டுச் செயலிகள் (அ) இணைய வங்கி வசதி போன்றவற்றைப் பயன்படுத்தாமலேயே ரசீதினைப் பெறச் செய்து ஒரு முறை பணம் செலுத்தக் கூடிய செயல்முறையாகும்.
- ❖ இந்தியத் தேசியக் கொடுப்பனவு கழகமானது தனது ஒருங்கிணைந்த பணவழங்கீட்டு இடைமுகத் தளத்தில் இந்த இ-ரூபி தளத்தினை உருவாக்கியுள்ளது.
- ❖ இது நிதிச் சேவைத் துறை, சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றினால் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.

இலகுவான மெட்ரோ இரயில்

- ❖ தித்தாகர் வேகன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனமானது இத்தாலியில் உள்ள தனது ஆலையில் புனே மெட்ரோ இரயில்களுக்கான முதல் இரயிலினை அறிமுகப் படுத்தி உள்ளது.
- ❖ மொத்தமாக இத்தாலியிலிருந்து 34 இரயில்கள் அனுப்பப்பட உள்ளன.
- ❖ புனே மெட்ரோ இரயில் இணைப்பிற்கான இந்த இரயில் பெட்டிகள் இந்தியாவில் முதன்முறையாக அலுமினியத்தைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன.
- ❖ நித்தாகர் வேகன்ஸ் என்பது மேற்கு வங்காளத்தின் தித்தாகர் என்னுமிடத்தில் அமைந்துள்ள இரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனமாகும்.



அஸ்வகந்தம்

- ❖ ஆயுஷ் அமைச்சகமானது அஸ்வகந்தத்தின் மீதான ஒரு மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள உள்ளது.
- ❖ இது ஐக்கிய ராஜ்ஜியத்திலுள்ள லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்ப மண்டல மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து, மேற்கொள்ளப்பட உள்ளது.
- ❖ இந்தக் குழுவானது கோவிட்-19 தொற்று மீது இம்மருந்தினுடைய செயல்திறனைச் சோதித்துப் பார்க்க உள்ளது.
- ❖ அகில இந்திய ஆயுர்வேத கல்வி நிறுவனம் மற்றும் லண்டன் சுகாதாரம் மற்றும் வெப்ப மண்டல மருத்துவக் கல்லூரி ஆகியவை அஸ்வகந்தத்தின் மீதான மருத்துவச் சோதனைக்காக வேண்டி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை சமீபத்தில் மேற்கொண்டன.
- ❖ கோவிட்-19 நோயாளிகள் மீது இந்த மருந்தினுடைய செயல்திறனைக் கண்டறிய

வேண்டி ஓர் அயல்நாட்டு நிறுவனத்துடன் ஆயுஷ் அமைச்சகம் கைகோர்ப்பது இதுவே முதல்முறையாகும்.

குறிப்பு

- ❖ அஸ்வகந்தத்தினுடைய அறிவியல் பெயர் விதானியா சோம்னிஃபெரா (withania somnifera) என்பதாகும்.
- ❖ இது பொதுவாக 'இந்திய குளிர்கால செர்ரிப் பழம்' என்றும் அழைக்கப்படுகிறது.

தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை

- ❖ தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையினை நிறுவுவதற்கு இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
- ❖ நாட்டின் ஆராய்ச்சிச் சூழலை வலுப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
- ❖ இது நாட்டின் தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் ஆகியவற்றை இணைக்கும் ஓர் அமைப்பாக செயல்படும்.

பிரபலமானவர்கள், விருதுகள், மற்றும் நிகழ்வுகள்

இந்தியத் தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளர்

- ❖ தீபக் தாஸ் என்பவர் தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலராக பொறுப்பினை ஏற்றுள்ளார்.
- ❖ இவர் 25வது தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலர் (Controller General of Accounts - CGA) ஆவார்.
- ❖ தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலர் என்பவர் அரசியலமைப்பின் 150வது சட்டப் பிரிவின்படி அரசின் கணக்கு வைப்பு அதிகாரி ஆவார்.

கடற்படை அதிகாரிகளின் புதிய துணைத் தலைவர்




- ❖ துணைக் கடற்படைத் தலைவர் S.N. கோர்மேட் கடற்படை அதிகாரிகளின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
- ❖ இவர் துணைக் கடற்படைத் தலைவர் G. அசோக் குமார் என்பவரை அடுத்து அந்தப்

பதவியினை ஏற்றுள்ளார்.

- ❖ இவர் அதி விசிஷ்ட் சேவா (Ati Vishisht Seva Medal - AVSM) பதக்கம் மற்றும் நவ்சேனா பதக்கம் (Nausena Medal - NV) ஆகியவற்றைப் பெற்றவராவார்.

விளையாட்டுச் செய்திகள்

பி.வி. சிந்துவின் சாதனை



- ❖ சீனாவைச் சேர்ந்த 'ஹி பிங்ஜியாவோ' என்பவரை வீழ்த்தியதை அடுத்து இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி எனும் பெருமையை பி.வி. சிந்து பெற்றுள்ளார்.
- ❖ இவர் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி ஆவார்.
- ❖ 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பி.வி. சிந்து தனது முதல் ஒலிம்பிக் பங்கேற்பில் மகளிருக்கான பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
- ❖ டோக்கியா ஒலிம்பிக் போட்டியில் இவர் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
- ❖ சுசில் குமாரை அடுத்து தனிநபர் போட்டிகளில் 2 ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இரண்டாவது இந்திய விளையாட்டு வீரர் எனும் பெருமையை பிவி சிந்து பெற்று உள்ளார்.
- ❖ சுசில் கமார் 2008 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தினையும் 2012 ஆம் ஆண்டில் லண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றுள்ளார்.
- ❖ 2012 ஆம் ஆண்டின் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அதிகபட்சமாக இந்தியா மொத்தம் 6 பதக்கங்களைப் பெற்றது.

முக்கிய தினங்கள்

நண்பர்கள் தினம் 2021 - ஆகஸ்ட் 01

- ❖ இந்தியாவில் நண்பர்கள் தினமானது ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறன்று கொண்டாடப்படுகிறது.
- ❖ இந்நாளில், நமது வாழ்நாளின் போது நாம் உருவாக்குகின்ற மற்றும் நம்மை வளமாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுகின்ற நட்பின் பிணைப்பினைக் கௌரவிக்கும்

வகையில் நாம் இத்தினத்தைக் கொண்டாடுகிறோம்.

- ❖ இத்தினமானது முதன்முறையாக 1958 ஆம் ஆண்டில் பராகுவே நாட்டில் சர்வதேச நட்பு தினமாக முன்மொழியப் பட்டது.
- ❖ இருப்பினும் இத்தினமானது முதன்முதலாக 1930களில் ஜோய்ஸ் ஹால் என்பவர் நிறுவிய ஹால்மார்க் கார்டுஸ் எனும் நிறுவனத்தில் தோன்றியதாக நம்பப் படுகிறது.



தேசிய மலை ஏறுதல் தினம் - ஆகஸ்ட் 01

- ❖ நியூயார்க் மாகாணத்திலுள்ள அதிரோன்டாக் மலைகளில் உள்ள 46வது சிகரத்தில் வெற்றிகரமாக ஏறி சாதனை ஒன்றைப் படைத்த பாபி மேத்தியூஸ் மற்றும் அவரது நண்பர் ஜோஸ் மேடிகன் ஆகியோரைக் கௌரவிக்கும் விதமாக இத்தினமானது உருவாக்கப் பட்டது.
- ❖ 1965 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியன் எனும் பெருமையை அவதார் சிங் சீமா என்பவர் பெற்றார்.
- ❖ 1984 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணி எனும் பெருமையை பச்சேந்திரி பால் (30வது வயதில்) பெற்றார்.



இஸ்லாமிய மகளிர் உரிமைகள் தினம் - ஆகஸ்ட் 01

- ❖ முத்தலாக் முறைக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டத்தைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் இஸ்லாமிய மகளிர் உரிமைகள் தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
- ❖ முதலாவது இஸ்லாமிய மகளிர் உரிமைகள் தினமானது 2020 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
- ❖ 2019 ஆம் அண்டு ஆகஸ்ட் 01 அன்று இந்திய அரசானது முத்தலாக் முறைக்கு எதிரான சட்டத்தை இயற்றியது.
- ❖ இச்சட்டமானது முறையாக 2019 ஆம் ஆண்டு இஸ்லாமிய மகளிர் (திருமண உரிமைகளின் பாதுகாப்பு) சட்டம் என்று அழைக்கப்படுகிறது.
- ❖ இச்சட்டமானது இஸ்லாமிய ஆண்கள் உடனடியாக விவாகரத்து செய்யும் ஒரு முறையினைத் தடை செய்கிறது.



உலகத் தாய்ப்பால் ஊட்டல் வாரம் - ஆகஸ்ட் 01 - 07

- ❖ தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் ஊட்டுதலால் ஏற்படும் நன்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக ஒவ்வோர் ஆண்டும் இந்த உலகத் தாய்ப்பால் ஊட்டல் வாரமானது கடைபிடிக்கப்படுகிறது.
- ❖ இந்த ஆண்டிற்கான கருத்துரு, "Protect Breastfeeding : A shared Responsibility" என்பதாகும்.
- ❖ இந்த வருடாந்திர நிகழ்வானது 1991 ஆம் ஆண்டு முதல் உலகத் தாய்ப்பால் ஊட்டல் செயல் கூட்டிணைவு, உலக சுகாதார அமைப்பு மற்றும் யுனிசெப் ஆகிய அமைப்புகளால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

